

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2052 • ஏப்ரல் 03, 2021

Weekly E-paper • April 03, 2021

வருகிறது
தேர்தல்,

வந்துவிட்டது



வருமானவரிச்
சாதனை!

சுப. வீரபாண்டியன்

பாஜக
வெற்றிபெற்றால்

பேராசிரியர் அருண்

கரைகிறது
காவி வண்ணம்

தலையங்கம்

அதிமுகவின்
ஜெராக்ஸ்

பொள்ளாச்சி மா.உமாபதி

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணைய இதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2052 • ஏப்ரல் 03, 2021

Weekly E-paper • April 03, 2021

வருகிறது தேர்தல், வந்துவிட்டது வருமானவரிச் சோதனை!

சுப.வீரபாண்டியன்

இப்படியெல்லாம் செய்வதை விடத் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு, தேர்தல் நடத்த விரும்பவில்லை என்று மத்திய அரசு சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது!

இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்காக மதுரைக்கு வருகின்றார். தி.மு.கழகத் தலைவர் மகளின் வீட்டில் அதே நாளில் வருமானவரிச் சோதனை நடைபெறுகிறது. கேட்டால், இதற்கும், அதற்கும் தொடர்பில்லை என்பார்கள்.

எதற்கும் எதற்கும்தான் நேரடியாகத் தொடர்பு இருக்கும்? சென்ற ஆண்டு மே மாதம் கொரானாவைக் காரணம் காட்டி நிறுத்திவைக்கப்பட்ட தாதா சாஹேப் பால்கே விருது, இந்த ஆண்டு, அவசரம் அவசரமாக, ஏப்ரல் மாதமே தமிழ்நாடு தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பாகக் கொடுக்கப்படுகிறதே, அதற்கும் தேர்தலுக்கும் நேரடியாகவா தொடர்பு இருக்கிறது? ஒரு நாட்டின் பிரதமர், ரஜினிகாந்ததைத் தலைவா என்று அழைக்கிறாரே, அதற்கும் தேர்தலுக்கும் நேரடியாக என்ன தொடர்பிருக்கிறது?

எல்லாம் தற்செயலாக நடக்கின்றன....அவ்வளவுதான்!

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அவர்கள். ஆனால் வருமானவரிச் சோதனை அனைத்தும் எதிர்க்கட்சியினர் வீடுகளில் நடக்கிறது! அதுவும், கட்சித் தலைவரின் மகள் வீட்டிலேயே தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் இப்படி நடக்கிறது என்றால் என்ன பொருள்?

தேர்தலில் தங்களுக்கு வரப்போகின்ற தோல்வியைச் செரித்துக் கொள்ள முடியாமல், இப்படிப்பட்டச் செயல்களை மறைமுகமாக மத்திய அரசு தூண்டி விடுகிறது என்பதுதானே? நாட்டில் விலைவாசி என்றும் இல்லாத அளவிற்கு கூடியிருக்கிறது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, சுற்றுச் சூழல் மாசு படிக்கிறது, விவசாயிகள் தெருவில் நிற்கிறார்கள் - இவை எது குறித்தும் பேசாமல், “மக்களே, எல்லோரும் வருமானவரிச் சோதனை பற்றி பேசங்கள்” என்று திசை திருப்புவதும் நோக்கமாக இருக்கலாம்.

தேர்தல் பரப்புரையில் இருக்கும் தலைவர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விடலாம் என்றும் அரசு எண்ணக்கூடும். எவ்வாறாயினும், ஒன்றை ஆளும் கட்சியினர் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற மலிவான நடவடிக்கைகளால், திமுக வின் வெற்றியைத் தடுத்து விட முடியாது. மாறாக, அதன் வெற்றிக்கு மட்டுமே இவை உதவும். கூடுதலான வாக்குகளைக் கொண்டுவந்து சேர்க்கும்!

வெற்றி நிச்சயம்! வீறு கொண்டெழுந்து மேலும் உழைப்பான், கழகத் தொண்டன்! விளைந்த நெற்கதிர் வீடு வந்து சேரும் ஏப்ரல் 6 ஆம் நாள்!





பேராசிரியர் அருணன்,
மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பாஜக வெற்றி பெற்றால் நேரடியாக மனுவாதிகளின் ஆட்சிதான் நடைபெறும். மனுவாதிகள் என்பவர்கள் வர்ணாசிரம தர்மத்தை, ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடியவர்கள். தமிழ் நாட்டையும் உத்தரப்பிரதேசம் போல் ஆக்கிவிடுவார்கள். இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்கிறார்கள். அதேபோல் சமூகநீதி, தமிழர் நலன், மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும். மாநில அரசுகளே தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் இவர்கள். ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு தீர்மானமாகவே வைத்திருக்கிறது. மத்தியில் ஒரு நாடாளுமன்றமும் மற்றவையெல்லாம் பஞ்சாயத்துகளாகவும், நகராட்சிகளாகவும் இருந்தால் போதும். அதனால்தான் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது. டெல்லியின் அதிகாரம் என்பதை துணைநிலை ஆளுநருக்கு மாற்றப்பட்டது.

தோழர் ஓவியா,
முதிய குரல்



வேறு எந்தத் தேர்தலையும் விட இந்த தேர்தலில் அபாயமான காலகட்டத்தை எதிர்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெளிப்படையாகவே திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று எதிரிகள் பேசுவதைக் கேட்கிறோம். எனவே இதனை முக்கியமானத் தேர்தலாகப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மாநிலத்திற்கானத் தேர்தலாக இருந்தாலும்கூட இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பதற்கு மட்டுமன்று. இந்தியாவின்னுடைய ஒட்டுமொத்த அரசியல் போக்கில் வந்துகொண்டிருக்கும் பேராபத்திற்கு ஒரு தடுப்பணை போடுவது மாதிரியான தேர்தல். இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நமக்கானத் தடுப்பணையாக நாம் பார்க்கிறோம். திமுகவை நாம் வெற்றிபெற வைக்கவில்லை என்றால் வரக்கூடிய அழிவு என்பது பேரழிவாக இருக்கும்.

வாக்காளர் பெருமக்களே!

என் பெயர் கௌரி லங்கேஷ். வயது 55. பத்திரிக்கையாளர்.



ஆர் எஸ் எஸ், பாஜக விற்கு எதிராக எழுதியதற்காக என் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டேன்
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்

என் பெயர் கோவிந்த் பன்சாரே. வயது 81. எழுத்தாளர், செயற்பாட்டாளர்.



இந்துயிஸத்திற்கு எதிராக எழுதுவதாலே நான் கொல்லப்பட்டேன்
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்

என் பெயர் எம் எம் கல்புர்கி. வயது 76. உயர் கல்வி பயின்றவர்.



மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஹிந்துத்துவாவுக்கு எதிராகவும் பேசியதால் என்னை கொலை செய்துவிட்டார்கள்
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்

என் பெயர் ஜயேஷ் சோலங்கி . வயது 21. குஜராத் தலித்.



உயர் சாதியினரின் விழாவை வேடிக்கை பார்த்ததற்காக கொல்லப்பட்டேன்.
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்

என் பெயர் ஆசிபா பாணு . வயது 8. நாடோடி சிறுமி.



நான் சார்ந்த பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு பாடம் கற்பிக்க கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டேன்.
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்

என் பெயர் பிரதீப் ரத்தோட். வயது 21. தலித் விவசாயி.



நான் குதிரை சவாரி செய்ததற்காக உயர் சாதி ஆட்கள் என்னைக் கொன்று விட்டனர்
ஓட்டு போடும்போது என்னை மறந்துவிடாதீர்கள்



வாக்களியுங்கள் உதயசூரியன்



பரப்புரையில் பேரவை...



தமிழராய் வேர் பிடி! உலகெலாம் கிளை விரி!

கருஞ்சட்டைத் தமிழர்

கரைகிறது காவி வண்ணம்

கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், வாக்குகள் கேட்டு அவரவர்கள் பிரச்சாரம் செய்வதும் அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அதில் ஒரு நேர்மை வேண்டும்.

சில நாள்களுக்கு முன் பா.ஜ.கவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு நாள் பயணமாக கோவைக்கு வந்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அவர் தமிழகத்தை உத்தரப் பிரதேசம் என்று நினைத்துக் கொண்டார் போலத் தெரிகிறது.

யாத்திரை என்ற பெயரில் சங்கப்பரிவாரங்கள், இரு சக்கர வாகனங்களில் காவிக்கொடிகளுடன் வலம் வந்தார்கள். கோவை டவுன்ஹால் பகுதியில் கடைகளின் மீது கற்களை வீசியும், சாலையோர பழுக்கடை போன்றவைகளை சாலையில் வீசிச் சிதறடித்துச் சென்றார்கள் என்பதைத் தொலைக் காட்சிகளிலும், சமூக ஊடங்களிலும் பார்த்தோம்.

இந்தப் பேரணியைத் தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது ?

இது சாதாரணமான ஒன்றுதான், ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன என்கிறார் பிரதமர் மோடி. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்கிறார் வானதி சீனிவாசன். மதம் சுர்மையான கத்தி போன்றது. கவனமாகக் கையாள வேண்டும்.

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்திருக்கிறது.

அரவக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியைப் பார்த்துச் சொல்கிறார் தனக்குக் கர்நாடகா என்ற இன்னொரு முகம் இருக்கிறது என்று. இந்தப் பேச்சிலும் ஒரு வகையில் வன்முறை தெரிகிறது.

இது வரையும் அமைதிச் சோலையாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறைக்கு இடம் இல்லை, இடம் கொடுக்கவும் கூடாது.

தந்தை பெரியார் இந்த மண்ணில் விதைத்த மனித நேயம், பெண் விடுதலை, சமூகநீதி, சுயமரியாதை போன்ற கருத்துகளால் வலிமை பெற்ற "பெரியார் மண்ணில்" சங்கப்பரிவாரங்களின் காவி வேலைகள் எடுபடாது.

காவி வண்ணம் காற்றில் கரையப் போகிறது என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் சொல்வார்கள்.



ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

பொறுப்பாசிரியர்: எழில். இளங்கோவன்

உதவி ஆசிரியர்கள்:

உதயகுமார், வெற்றிச்செல்வன், சாரதாதேவி

வெளியீடு:

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இணையதளம்

www.keetru.com, www.karunchattaibooks.com

மின் அஞ்சல்: karunchattai@gmail.com

டுவிட்டர்: [suba_vee](https://twitter.com/suba_vee)

தொடர்புக்கு

120 என்.டி. ராமராவ் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024, தொலைபேசி: 044-2472 6408

பேரவையின் பரப்புரை





வாக்களிப்போம்

— எழில்.இளங்கோவன் —

கொதிக்கின்ற வெந்நீரின் கொப்பு ளங்கள்
குளிக்கின்ற போதுமறைந் தோடிப் போகும்
கொதிக்கின்றார் சிலபேர்கள் ; குறுகிக் கூனிக்
கிடக்கின்றார் சிலபேர்கள்; கீழ்மேல் ஆகிக்
கொதியடங்கித் தீர்ப்புகளை வாக்கால் மக்கள்
கொடுப்பார்கள் தேர்தலினால், குளிரும் நாடு!
உதிக்கின்ற சூரியனை உலகம் பார்க்கும்
உதவாத தாமரையும் இலையும் வீழும் !

மதவாதம் பேசுவார்கள்; மாட்டை வைத்து
மக்களிடம் இனவாதம் மூட்டு வார்கள்
சதிகாரச் " சி. ஏ. ஏ " சட்டம் வைத்துச்
சிதறடிக்கப் பார்க்கின்றார் சிலபேர் நாட்டை !
உதவாதக் காவியிடம் இலைகள் கூடி
உழைக்கின்ற மக்களிடம் உருவம் மாற்றி
மிதவாதம் பேசிக்கொண்டு மிரட்டு வார்கள்
மதவாதப் படுகுழியில் மிதிப்பர் நாளை !

இருண்டிருக்கும் தமிழ்நாட்டில் எழுச்சி வேண்டும்,
இதுவரையும் பட்டதயர் இல்லா தாகி
வறண்டிருக்கும் தமிழகத்தில் வளமை காண
வாருங்கள் தோழர்களே வாக்க ளிப்போம்!
திரண்டுவரும் மேகம்போல் திரண்டு வாரீர்
தேர்தலிலே திராவிடரைத் தேர்ந்தெ டுப்போம்
இரண்டல்ல ஒன்றுதான் உதிக்கும் நாளை
இருளகற்றும் சூரியனில் இடுவோம் வாக்கை !



சாரதாதேவி

தி.மு.க கூட்டணியின் ஒவ்வொரு
வெற்றியும் மாநிலங்களவையில் நம்முடைய
வலிமையைக் கூட்டப்போகிறது.
இந்திய அரசியலில் நம் பங்கு என்பது
அதிகார போதையின் உச்சத்தில்
இருந்து கொண்டு. இந்த நாட்டின்
எளியோர் மீது போர் தொடுத்துக்
கொண்டிருக்கும் பாசிசங்களின்
கைகளிலிருந்து ஆட்சியை மீட்க
பேருதவியாக இருக்கும்.

உழைப்போம்! கடுமையாக உழைப்போம்! பாசிசம் அகற்ற
ஜனநாயகம் காக்க அறிவாயுதம் ஏந்தி விழிப்புடன் களம்
காண்போம்! வெற்றி நமதே!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை
எப்படி இருக்கிறது என்றால்,

ஏலக் கம்பெனிகளில் ஏலம்
விடுவாங்களே தெரியுமா?

அது போல, ஒரு பொருள்
1000 ன்னு சொன்னா இன்னொருத்தன்
1001 ன்னு சொல்லுவான்..

அந்த மாதிரி தான் அதிமுக
தேர்தல் அறிக்கை இருக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கைகளை
எல்லாம் ஜெராக்ஸ் எடுத்து,
+1 ன்னு சேர்த்தி விட்டிருக்காங்க,
புரிஞ்சுதா! அவ்வளவுதான் அவிங்க சாமாச்சாரம் .

கோவை கூட்டத்தில் யொள்ளாச்சி உடயாபதி பேச்சு

